



Sundram Fasteners Limited

REGISTERED & CORPORATE OFFICE
98-A, VII FLOOR
DR. RADHAKRISHNAN SALAI,
MYLAPORE, CHENNAI - 600 004, INDIA
TELEPHONE : +91 - 44 - 28478500
PAN : AAACS8779D
CIN : L35999TN1962PLC004943
WEBSITE : www.sundram.com

Email: investorshelpdesk@sfl.co.in

November 05, 2020

National Stock Exchange of India Limited

Scrip Code - SUNDRMFAST

Exchange Plaza, 5th Floor,
Plot No. C/1, G Block, Bandra-Kurla Complex
Bandra (East)
Mumbai - 400 051

By NEAPS

BSE Limited

Scrip Code - 500403

Phiroze Jeejeebhoy Towers
Dalal Street, Fort
Mumbai - 400 001

By Listing Centre

Dear Sir / Madam,

Compliance under Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 – Newspaper Publications on Unaudited Financial Results for the quarter ended September 30, 2020

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 we enclose herewith a copy of the newspaper advertisement with respect to unaudited financial results for the quarter ended September 30, 2020 approved by the Board at its meeting held on Wednesday, November 04, 2020 published in The Hindu, Business Line (English) and Makkal Kural (Tamil) dated November 05, 2020 (Thursday).

Thanking you,

Yours truly,
For SUNDRAM FASTENERS LIMITED

R Dilip Kumar

Vice President – Finance & Company Secretary

IN BRIEF



Economy is getting back on track, says Javadekar

NEW DELHI
The Union Cabinet on Wednesday discussed the latest indicators that showed that the economy was getting back on track sooner than expected, Information and Broadcasting Minister Prakash Javadekar said. He said GST collections in October had been higher than that for the month in 2019; power demand had increased by 12%; and rail freight had also registered growth, all of which indicated that the economy was recovering.

NDC to increase intake from other countries

NEW DELHI
India is planning to increase the intake from the neighbouring and Central Asian countries for the strategic leadership course in the National Defence College (NDC). The Defence Ministry had decided to increase it from 100 to 110 in 2021 and to 120 in 2022, Defence Secretary Ajay Kumar said on Wednesday. "Countries which will get additional seats are Nepal, Myanmar, Bangladesh apart from new seats to Uzbekistan, Tajikistan, Philippines, Indonesia and Maldives," Dr. Kumar said.

Teacher eligibility test postponed to Jan. 31

NEW DELHI
The Central Teacher Eligibility Test, originally scheduled to be held on July 5 and postponed because of the COVID-19 pandemic, will now be held on January 31, 2021. About 30 lakh aspiring teachers are expected to write the examination, according to the Central Board of Secondary Education which conducts the test. The number of examination centres has been increased from 112 to 135 cities.

Centre launches initiative to improve quality of life

NEW DELHI
The Union Housing and Urban Affairs Ministry on Wednesday launched a challenge for cities to develop and implement initiatives to improve the quality of life of young children, caregivers and families. Minister Hardeep Singh Puri launched the 'Nurturing Neighbourhoods Challenge', which will be open for the 100 Smart Cities, cities with population of more than 5 lakh and State/Union Territory capitals, a Ministry statement said.

Delhi clocks over 6,000 cases

Along with Kerala, the national capital is leading in new COVID-19 cases

SPECIAL CORRESPONDENT NEW DELHI

Ten States and Union Territories have contributed 76% of the new confirmed COVID-19 cases, with Kerala and Delhi leading with over 6,000 cases each.

Maharashtra follows them with more than 4,000, showed data released by the Union Health Ministry on Wednesday.

As many as 514 case fatalities were reported in the past 24 hours, and nearly 80% of them were concentrated in 10 States and Union Territories, with Maharashtra reporting the highest number of single-day deaths of 120, it said.

The active case load stood at 5,33,787, with the active cases comprising 6.42% of the total positive cases in the country.

Sixteen States and Union Territories have cases per million lower than the national average.

A total of 53,357 patients had recovered and been discharged in the past 24 hours,



Patient wait: A health worker collecting samples for testing in Delhi on Wednesday. ■PTI

with new confirmed cases at 46,253.

Kerala was leading with more than 8,000 single-day recoveries, followed by Karnataka with more than 7,000.

The country's testing capacities have seen a rapid expansion. The cumulative tests were nearly 11.3 crore

(11,29,98,959) today. A total of 12,09,609 tests were conducted in the past 24 hours.

Twenty-five States and Union Territories have better tests per million than the national average. Eighty per cent of the new recovered cases were concentrated in 10 States and Union Territories,

the Ministry said.

With a high number of patients recovering every day and a sustained fall in the mortality rate, India's steady trend of a dip in active cases continued.

The active case load was sustained below the six lakh mark for the sixth successive day on Wednesday, it added.

Arnab's arrest triggers verbal clash between BJP and Sena

Action is reminiscent of Emergency days, says BJP

STAFF REPORTER MUMBAI

The arrest of Republic TV editor Arnab Goswami on Wednesday sparked a political confrontation between the ruling and the Opposition parties in Maharashtra.

While the BJP said that the action was reminiscent of the Emergency days, the Shiv Sena said he was arrested in a case of abetment of suicide and, therefore, the issue of press freedom did not arise.

"What is wrong in investigating the suicide case? How can it be termed the Emergency if an alleged criminal is being arrested? Arnab Goswami has been arrested in an abetment to suicide case because his name was mentioned in the suicide note. How can it be linked with press freedom," asked senior Shiv Sena leader and State Transport Minister Anil Parab. The Sena questioned BJP's affinity to Mr. Goswami. "The BJP is protesting as if its worker has been arrested," he added.

Earlier, the BJP said that



BJP workers protesting against the arrest in Mumbai on Wednesday. ■VIVEK BENDRE

Fresh FIR filed against Arnab and family

MUMBAI

A fresh FIR has been registered against Republic TV chief Arnab Goswami, his wife Sayambra Ray, and their son, for deterring the police from discharging their duty when they came to arrest Mr. Goswami. An FIR was filed at the NM Joshi Police Station against the Goswamis and two others.

sure that justice is delivered to the Naik family.

"The Naik family has been demanding justice for two years. Mr. Goswami's statement was taken at Mumbai, instead of Alibaug. Why was he given special treatment? Instead of providing security to the Naik family, they were threatened and stalked. It was said that powerful people back Arnab. Today, the Union Home Minister backed Arnab. Was he the powerful man who was protecting him?" asked Maharashtra Congress general secretary Sachin Sawant.

Arnab, others threatened victim, say kin

SPECIAL CORRESPONDENT MUMBAI

Two years after interior designer Anvay Naik was found dead in Alibaug and left a note alleging that Republic TV editor Arnab Goswami, Feroz Shaikh of IcastX/Skimedia and Neetish Sarda of Smartworks owed him ₹5.4 crore for his work, his family said on Wednesday that Mr. Goswami refused to pay ₹83 lakh to him and threatened his family.

At a press conference, Naik's daughter, Adnya, along with her mother, thanked the authorities and the Maharashtra government for registering a case against the three accused. "Arnab used to tell my father that he will not pay the money and that he will ruin our careers... He used to threaten my father, but no investigation took place against him. Why is he given such a privilege as an accused?" Ms. Naik asked. "We were getting threat calls and we had submitted an NC [non-cognisable] complaint in the Murbad and Dadar police stations," she added.

China remains quiet on Pak's Gilgit-Baltistan move

Response is in contrast to its position on J&K reorganisation

ANANTH KRISHNAN

In contrast to the strong reaction to India's Jammu and Kashmir reorganisation move last year, China on Wednesday refrained from voicing its opposition on Pakistan's announced move to accord "provisional provincial status" to Gilgit-Baltistan in Pakistan-occupied Kashmir (PoK).

In a more muted response, the Chinese Foreign Ministry said it had "noted relevant reports" and that "China's position on the Kashmir issue is consistent and clear".

"It is an issue left over from the history between India and Pakistan. It should be resolved peacefully and properly according to the charter, relevant UN Security Council resolutions and bilateral agreements," spokesperson Wang Wenbin said.

No statement

His comments came in response to questions from the Indian media at a regular press briefing. Unlike its statement on India in 2019, China did not issue a statement on Pakistan's move to



Wang Wenbin

change the status of Gilgit-Baltistan, a disputed region where China is also carrying out projects under its China-Pakistan Economic Corridor (CPEC) plan, which India has opposed.

In August 2019, following the dilution of Article 370 and the removal of special status for Jammu and Kashmir, China said it was "seriously concerned about the current situation in Jammu and Kashmir". "China's position on the Kashmir issue is clear and consistent," the statement said then. "It is also an international consensus that the Kashmir issue is an issue left from the past between India and Pakistan. The relevant sides need to exercise restraint and act prudently. In particular, they should refrain from tak-

ing actions that will unilaterally change the status quo and escalate tensions. We call on both India and Pakistan to peacefully resolve the relevant disputes through dialogue and consultation, and safeguard peace and stability in the region."

'Opposed to move'

China had also opposed the decision to convert Ladakh into a Union Territory. While Delhi had conveyed to Beijing that the move neither changed external boundaries nor territorial claims, China, referring to Aksai Chin, said it was "always opposed to India's inclusion of the Chinese territory in the western sector of the China-India boundary into its administrative jurisdiction". The move, Beijing said, "undermined China's territorial sovereignty by unilaterally changing domestic law".

Asked on Wednesday if the difference in response suggested China did not follow "its professed neutral approach", Mr. Wang said, "I don't think that's a valid statement. As I said just now, China's position on the Kashmir issue is consistent and clear".

Govt. forms panel to review TRP norms

Move comes after Mumbai police probe

SPECIAL CORRESPONDENT NEW DELHI

The Information and Broadcasting Ministry has constituted a four-member committee to review the guidelines on television rating agencies. It will be headed by Shashi Shekhar Vempati, CEO of Prasar Bharati.

This comes after the Mumbai police investigations which revealed that a few news channels had tampered with the ratings.

TRAI recommendations

The Ministry on Wednesday said the existing guidelines were issued after detailed deliberations by the parliamentary committee and on the recommendations of the Telecom Regulatory Authority of India (TRAI). These guidelines have been in operation for the past few years.

It said a need has been felt to have a fresh look keeping in view of the recent recommendations of TRAI, technological advancements and for further strengthening of the procedures for a credible and transparent rating system.

Existing system

The committee will carry out an appraisal of the existing system, examine TRAI recommendations notified from time to time, overall industry scenario and address the needs of the stakeholders, the order says.

Dr. Shalabh, Professor of Statistics from IIT Kanpur, Rajkumar Upadhyay, Executive Director of C-Dot and Professor Pulak Ghosh of the Decision Sciences Centre for Public Policy are the other members of the committee.

CCEA nod for hydropower project in H.P.

SPECIAL CORRESPONDENT NEW DELHI

The Cabinet Committee on Economic Affairs (CCEA) on Wednesday approved funding to the tune of ₹1,810.56 crore for the 210 megawatt (MW) Luhri hydropower project on the Satluj river in Himachal Pradesh.

The CCEA, chaired by Prime Minister Narendra Modi, approved the investment for the project that is located in Shimla and Kullu districts, a government statement said. The project will take 62 months to be completed and will generate 758.20 million units of electricity a year, the statement added. The project will be implemented by the Satluj Jal Vidut Nigam Limited and will be supported by the Central and State governments, Union Minister Prakash Javadekar said at a press conference.

Law will take its own course: Congress

No innocent person will be punished, party says on Arnab's arrest

SPECIAL CORRESPONDENT NEW DELHI

The Congress on Wednesday reacted to the arrest of Republic TV editor Arnab Goswami, saying the law would take its own course and no innocent person would be punished.

"I am absolutely certain that wherever the Congress is in power or in alliance, people will not

be punished if they are absolutely innocent. I also believe that the law will take its own course in this case. We don't interfere with institutions," party spokesperson Supriya Shrinete said at a press conference when asked to comment on the arrest.

Countering the BJP's attack on the Congress over press freedom, she

said, "I am shocked at the selective outrage of the BJP. Where were they when independent and fearless journalists were arrested? Where were they when Prashant Kanojia was arrested, where were they when sedition charges were imposed against journalist Supriya Sharma for showing the pathetic state of affairs in Varanasi?... The BJP

should be the last to talk about press freedom because of the way they try to control the media through advertisement, through intimidation and fear".

The Congress spokesperson also attacked Mr. Goswami's style of journalism. "What he does in the garb of journalism is the work of a BJP front," Ms. Shrinete said.

Plan to raise retirement age in military

SPECIAL CORRESPONDENT NEW DELHI

The Department of Military Affairs (DMA), headed by Chief of the Defence Staff General Bipin Rawat, has initiated proposals to increase the retirement age of officers and also cut down the pension of officers opting for premature retirement.

The DMA has proposed increasing the retirement age of Colonels from 54 to 57, Brigadiers from 56 to 58 and Major Generals from 58 to 59. The same is applicable to equivalent ranks in other services. The process is expected to take five to six months.

**GOVERNMENT OF PUDUCHERRY
OFFICE OF THE EXECUTIVE ENGINEER
IRRIGATION DIVISION
PUBLIC WORKS DEPARTMENT**

No.2642/PW/EE/ID/IE(P)-33/2020-2021 Pudukcherry, the 04.11.2020

PRESS NOTICE FOR e-Tender

On behalf of the President of India e-Tenders are invited from the eligible contractors/firms by the Executive Engineer, Irrigation Division, Public Works Department, Pudukcherry for the following works.

Sl. No.	Tender No.	Name of Work	Approximate Estimated Cost (Rs.)
1	Tender No.28/PW/IRRN/2020-2021	Main Work: Improvements of Primary storm water Drainage system in ABD area and Upper Catchment Area in Pudukcherry Region under Smart City Project in Union Territory of Pudukcherry. (Phase-I). Sub Work : Package -3: Construction of RCC precast box culvert for Mettuvoikkal at Anna Nagar (Opposite to Housing Board) in Ellaijillachavady road junction, Pudukcherry-(II Call).	Rs.1.76,58,370/-
(i)		Availability of NIT in the website from 11.00 A.M. on 05.11.2020 to 4.00 P.M. on 23.11.2020.	
(ii)		Closing time for submission of Tender : 23.11.2020 4.00 P.M.	
(iii)		Date & Time of Opening of Tender : 24.11.2020 11.00 A.M	

For further details please refer to the website <https://pudutenders.gov.in>

No.264/DIP/AD(Press)/2020-21 EXECUTIVE ENGINEER

TVS Sundram Fasteners Limited
CIN: L35999TN1962PLC004943
Registered & Corporate Office : 98-A, VII Floor, Dr. Radhakrishnan Salai, Mylapore, Chennai - 600 004
Tel: +91 - 44 - 28478500 | Fax: 91 - 44 - 28478510
Email: investorshelpdesk@sfl.co.in | Website: www.sundram.com

STATEMENT OF UNAUDITED STANDALONE & CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF-YEAR ENDED SEPTEMBER 30, 2020 (₹ in Crores)

Sl. No.	Particulars	Standalone		Consolidated		
		Quarter ended	Half-Year ended	Quarter ended	Half-Year ended	Quarter ended
		30.09.2020	30.09.2019	30.09.2020	30.09.2020	30.09.2019
(Unaudited)						
1	Total Revenue from Operations	766.85	1,043.58	766.82	889.33	1,262.50
2	Net Profit / (Loss) for the period (before tax and exceptional items)	130.65	99.25	97.50	138.79	106.84
3	Net Profit / (Loss) for the period (before tax after exceptional items)	130.65	99.25	97.50	138.79	106.84
4	Net Profit / (Loss) for the period (after tax)	97.36	73.88	71.07	103.64	78.21
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	102.24	79.21	55.80	106.10	83.95
6	Equity Share Capital (Face Value of Re 1 each fully paid up)	21.01	21.01	21.01	21.01	21.01
7	Earnings Per Share (EPS) (for continuing and discontinued operations) (Face value of Re 1/- each) (not annualised) (in Rs.)					
	(a) Basic	4.64	3.52	3.38	4.87	3.60
	(b) Diluted	4.64	3.52	3.38	4.87	3.60

Notes:
1 The above is an extract of the detailed format of standalone and consolidated financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results are available on the Stock Exchange websites, www.bseindia.com and www.nseindia.com and on the Company's website www.sundram.com.
2 The Statutory Auditors have carried out a limited review for the quarter and half year ended September 30, 2020 and have issued an unmodified report thereon.
3 The Board at its meeting held today, declared an interim dividend of Rs. 1.30 per share (130 %) for the financial year 2020 - 2021 and the same will be paid to the members/beneficial owners, whose name appear in the register of members / register of beneficial owners as on the record date i.e. November 14, 2020.

Chennai
November 4, 2020

For Sundram Fasteners Limited
Sd/-
Chairman

Adani Port to end Vizag coal terminal deal

Says persistence of force majeure factor valid ground for termination

P MANOJ
Mumbai, November 4
A coal terminal run by Adani Ports and Special Economic Zone Ltd (APSEZ) at Visakhapatnam Port Trust has notified the Central government-run port authority of its intention to "terminate the contract on mutual consent".
If and when the contract is terminated, it would mark the first instance where India's biggest private port operator quits a port deal mid-way through a 30-year concession.
In March 2011, APSEZ won the rights in an auction to build a 6.4-million tonnes (mt) a year capacity steam coal import terminal by placing the highest revenue share of 40.10 per cent.

The deal was APSEZ's first facility on the country's eastern coast.
The Ahmedabad-based infrastructure group built the terminal with an investment of over ₹400 crore, eight months ahead of schedule, and started commercial operations in 2014.



The coal terminal started commercial operations in 2014

Cargo shortfall
On October 3, the Visakhapatnam Port Trust issued a notice on Adani Vizag Coal Terminal Pvt Ltd, a unit of APSEZ, for shortfall in minimum guaranteed cargo stipulated in the concession agreement.
Adani Vizag Coal Terminal contested the notice, arguing that it was "not valid" as the notified force majeure event due to Covid-19 pandemic was ongoing.
"Also, since the force majeure event has exceeded 120 days, Adani Vizag Coal Terminal has initiated termination on mutual consent as per right un-

der the concession agreement," APSEZ said in a note explaining its second-quarter financial results.
Operational issues
The terminal has been mired in operational issues since the start and the operator had attempted termination once earlier.
Adani Vizag Coal Terminal suspended operations for about two years from January 2016 citing "operational bottlenecks" arising from "external factors beyond its control".

The operator said in January 2018 that "the continuance of the terminal in its present form does not appear to be a viable option and the management had requested the port trust to take further action including terminating the concession agreement."
The terminal, though, resumed operations in the last quarter of FY18 following some "positive developments" in operations such as permission for road movement and rake availability for cargo evacuation.
The terminal's revival was also boosted by a rationalisation on revenue share from storage income after it was brought under the stressed project guidelines issued by the Shipping Ministry, raising hopes of an improvement in operating efficiency and cash generation to meet financial obligations. But that didn't happen.
"The terminal was dogged by

three main issues. One, it is a single-cargo/single-process concession. It can only handle imported steam coal for power plants. Two, it can only despatch the cargo by rail, it cannot move the cargo by road under environmental laws," said a port industry consultant.
"Three, the operator quoted a mind-boggling revenue share of 40.10 per cent. How can anybody make any sense out of it. The terminal needs to service the debt, pay port rentals, port charges and revenue share on minimum guaranteed cargo stipulated by the contract even if there was a shortfall. So, Adani must have thought it was best to let go of the terminal rather than incur losses continuously," the consultant said.
The persistence of force majeure beyond 120 days makes it legally tenable for the operator to seek premature closure of the contract, he added.

Traders' body charges Amazon of FEMA breach, seeks ED action

OUR BUREAU
New Delhi, November 4
The Confederation of All India Traders (CAIT) has complained to Commerce & Industry Minister Piyush Goyal against alleged violations of the Foreign Exchange Management Act (FEMA) rules by e-commerce firm Amazon, and has said that the Enforcement Directorate must take strict action against it.
In a letter to the Minister dated November 4, CAIT alleged that Amazon, through its India unit, had put in place illegal, pre-determined structures with pre-agreed arrangements with 'nominated retailers' covering pricing, exclusive tie-ins, deep discount offers etc, in violation of the FEMA Regulations and FDI rules (Press Note 2). CAIT also questioned



CAIT said firms like Amazon destroy indigenous businesses

Amazon's investments in Indian companies and alleged that these were to enter into and carry on multi-brand retail trading (MBRT) activities surreptitiously.
"The objective of the FEMA Rules is to ensure regulation and oversight of the Government of India in various sectors including MBRT. This sector provides livelihood to crores of Indians (from MSME manufacturers of re-

tail goods to the neighbourhood 'kiranas' that serve the end-consumer) and members of our association. We have been heavily impacted by the prevalence and business of multinational conglomerates like Amazon, which have virtually unlimited financial resources and a track record of destroying indigenous businesses in markets where they operate by selling low cost and low quality imported goods and pricing local sellers out of the market," the letter from CAIT National Secretary General Praveen Khandelwal said.
The ED must take strict action against Amazon for its "brazen violations" which should include imposition of maximum penalties, the letter added.

Adani Gas buys CGD licence for three geographical areas

OUR BUREAU
Mumbai, November 4
Adani Gas Ltd has acquired licenses of three geographical areas (GAs) in Ludhiana, Jalandhar and Kutch (East) for an undisclosed amount, as it pushes ahead in city gas distribution (CGD) business.
The licenses were acquired from Jay Madhok Energy Private Limited, Jay Madhok Holdings Private Limited, Ishar Gas Ludhiana Private Limited and Ishar Gas Jalandhar Private Limited.
With the addition of the three GAs, Adani Gas has expanded its presence to 22 GAs as a standalone entity. Together with the 19 GAs it has with JV partner Indian Oil Corporation Ltd, Adani Gas has expanded its footprint to 41 GAs in 74 districts, emerging a big player in the country's CGD business.



The acquisition offers access to over one million households

The acquisition offers access to over one million households in India. Kutch (East) in Gujarat is poised to take centre-stage on industrial development in Gujarat. It is well connected with pipeline and R-LNG terminal infrastructures, making it an attractive destination for the development of CGD network.
The acquisition offers more than one million households, more than seven lakh CNG vehicles and a large number of industrial and commercial customers.
Given the availability of pipeline connectivity in the surroundings, all the three GAs offers early monetisation opportunity to AGL.
The transaction is subject to necessary regulatory and other customary approvals.
"This transformational acquisition will allow AGL to supply cleaner fuels such as PNG in fulfilling much awaited aspirations of large number of homes, commercial and industrial consumers, gurudwaras, hotels, restaurants and environmental friendly CNG to automotive consumers in Ludhiana, Jalandhar and Kutch (East)," Suresh Manglani, CEO, Adani Gas said.

Well-connected GAs
Ludhiana and Jalandhar are major industrial and commercial hubs with very high-volume potential of CNG and PNG for homes. Both cities are in the vicinity of the pipeline connectivity. Ludhiana and Jalandhar are amongst the largest MSME industrial bases

AEL reports Q2 standalone net at ₹206 cr

RUTAM VORA
Ahmedabad, November 4
In its second quarter results, Adani Enterprises Limited (AEL) returned to profit after facing Covid-19 led losses in the first quarter. The company posted standalone net profit at ₹206 crore for the second quarter ended September 2020, over net loss of ₹81 crore in the previous quarter ended June 2020. Standalone revenues from operations stood at ₹9,126 crore for the quarter under review as against ₹1,992 crore in the previous quarter.
On consolidated basis, company posted net profit of ₹436 crore as against net loss of ₹66 crore in the previous quarter. The company's revenues from operations stood at ₹9,126 crore for September quarter, which is higher from ₹5,265 crore reported in the June quarter.

Airports business
Riding high on the airports business, Adani Group's flagship Adani Enterprises Limited (AEL) has laid down a capex plan of about ₹50,000 crore to be made over the next five years, top company official informed.
Of the total capex planned, majority or approximately ₹35,780 crore will go to the newly-developed airports business, said Jugeshinder Singh, Chief Financial Officer, AEL.

Vistara expects to end fiscal with fewer aircraft

OUR BUREAU
New Delhi, November 4
Vistara expects to end the financial year with a fleet of 47-48 aircraft, down from its earlier estimate of 53 aircraft, Vinod Kannan, Chief Commercial Officer, Vistara, said on Wednesday.
In a video-conference with the press, Kannan said that the airline had no plans to cancel any of its orders but "will look to rejig some orders", which will be done because of a combination of factors, including

issues related to aircraft production and operational aspects. Earlier, the plan was to have three-four widebody aircraft in its fleet by now, but the number has got whittled down to two.
Vistara is currently operating 110-120 weekly flights, which is about 55-60 per cent of its pre-Covid level. Kannan added that he expected to return to the pre-Covid levels in terms of capacity by March or April next year. The government has maintained all along that do-

mestic flying will return to pre-Covid levels by Diwali.
Kannan said not only was the airline seeing booking of an additional seat as a precaution during the pandemic but passengers were also booking entire cabins and aircraft for their travel needs. Vistara offers economy, premium economy and business class cabins on most of its domestic flights.
Fare cap
Asked about the domestic fare cap, Kannan said that the most

ideal situation is a totally free market where customers and airlines can determine what is the price that the market can absorb for any sort of duration of journey. The government recently extended the fare cap on domestic flights till February 24. Earlier, the domestic fare cap was to end on November 24.
Kannan said some Vistara pilots and crew had tested Covid-positive but they were not necessarily those who had flown. Given the current state of play

and the manner in which the infection is spreading "you can succumb to it through multiple means through flying," he said that the number of those infected was small.
In view of the second phase of lockdown in the UK, the airline is to operate three weekly flights between New Delhi and London Heathrow, Kannan said, that adding that seven flights which were earlier supposed to operate on the route have been cancelled for November.

ASM Technologies Limited													
(CIN L85110KA1992PLC013421)													
Regd Office: 80/2 Lusanne Court, Richmond Road, Bangalore-560025 Tel:080-66962300-02, Fax:080-66962304, Email:info@asmtd.com,													
Extract of Financial Results for the Quarter/Period ended 30/09/2020													
(Rs in Lakhs)													
Sl. No.	Particulars	Standalone						Consolidated					
		Quarter Ended		Half Year Ended	Year Ended	Quarter Ended		Half Year Ended	Year Ended				
		30.09.2020	30.06.2020	30.09.2019	30.09.2020	30.09.2019	31.03.2020	30.09.2020	30.06.2020	30.09.2019	30.09.2020	30.09.2019	31.03.2020
		(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Audited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)	(Unaudited)
1	Total Income from Operations (Net)	2863.85	2744.87	2049.78	5608.72	3992.44	8773.95	3160.67	2870.22	2359.73	6030.89	4438.96	9614.50
2	Profit(+)/Loss(-) from ordinary activities before tax	460.07	561.20	(83.91)	1,021.27	(266.24)	243.88	343.82	519.27	(93.19)	863.09	(335.30)	186.03
3	Profit(+)/Loss(-) from ordinary activities after tax	341.29	412.66	(68.84)	753.95	(226.79)	108.99	224.55	370.73	(78.10)	595.28	(300.42)	69.27
4	Equity Share Capital	500	500	500	500	500	500	500	500	500	500	500	500
5	Reserves (excluding Revaluation Reserve as shown in the Balance Sheet of previous year)	-	-	-	5608.25	5087.36	-	-	-	-	5532.48	5074.67	-
6	Earning Per Share (before extraordinary items) (of Rs.10/- each Basic & Diluted)	6.83	8.25	(1.38)	15.08	(4.54)	2.18	4.49	7.41	(1.56)	11.91	(6.01)	1.39
7	Earning Per Share (after extraordinary items) (of Rs.10/- each Basic & Diluted)	6.83	8.25	(1.38)	15.08	(4.54)	2.18	4.49	7.41	(1.56)	11.91	(6.01)	1.39

Note:
The above is an extract of the detailed format of Quarterly / Period Financial results filed with Stock Exchanges under Regulation 33 of SEBI(Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015. The full format of the Quarterly financial results are available on the websites of Stock Exchanges at www.bseindia.com and also on Company's website at www.asmtd.com

For ASM Technologies Limited
Rabindra Srikantan
Managing Director
DIN: 00024584

Place : Bangalore
Date : 4th November 2020

Sundram Fasteners Limited

CIN: L35999TN1962PLC004943
Registered & Corporate Office : 98-A, VII Floor, Dr. Radhakrishnan Salai, Mylapore, Chennai - 600 004
Tel: +91 - 44 - 28478500 | Fax: 91 - 44 - 28478510
Email: investorshelpdesk@sfl.co.in | Website: www.sundram.com

STATEMENT OF UNAUDITED STANDALONE & CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF-YEAR ENDED SEPTEMBER 30, 2020

(₹ in Crores)

Sl. No.	Particulars	Standalone			Consolidated		
		Quarter ended	Half-Year ended	Quarter ended	Quarter ended	Half-Year ended	Quarter ended
		30.09.2020	30.09.2019	30.09.2020	30.09.2020	30.09.2019	30.09.2019
(Unaudited)							
1	Total Revenue from Operations	766.85	1,043.58	766.82	889.33	1,262.50	889.18
2	Net Profit / (Loss) for the period (before tax and exceptional items)	130.65	99.25	97.50	138.79	106.84	98.92
3	Net Profit / (Loss) for the period (before tax after exceptional items)	130.65	99.25	97.50	138.79	106.84	98.92
4	Net Profit / (Loss) for the period (after tax)	97.36	73.88	71.07	103.64	78.21	71.33
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	102.24	79.21	55.80	106.10	83.95	54.02
6	Equity Share Capital (Face Value of Re 1 each fully paid up)	21.01	21.01	21.01	21.01	21.01	21.01
7	Earnings Per Share (EPS) (for continuing and discontinued operations) (Face value of Re 1/- each) (not annualised) (in Rs.)						
	(a) Basic	4.64	3.52	3.38	4.87	3.60	3.36
	(b) Diluted	4.64	3.52	3.38	4.87	3.60	3.36

Notes:
1 The above is an extract of the detailed format of standalone and consolidated financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results are available on the Stock Exchange websites, www.bseindia.com and www.nseindia.com and on the Company's website www.sundram.com.
2 The Statutory Auditors have carried out a limited review for the quarter and half year ended September 30, 2020 and have issued an unmodified report thereon.
3 The Board at its meeting held today, declared an interim dividend of Rs. 1.30 per share (130 %) for the financial year 2020 - 2021 and the same will be paid to the members/beneficial owners, whose name appear in the register of members / register of beneficial owners as on the record date i.e. November 14, 2020.

For Sundram Fasteners Limited
Sd/-
Chairman

Chennai
November 4, 2020

JK LAKSHMI CEMENT LTD.

Extract of Unaudited Consolidated Financial Results for the Quarter and Six Months ended 30.09.2020

₹ in Crores

Sl. No.	Particulars	Quarter ended		Six Months ended
		30.09.2020	30.09.2019	30.09.2020
		Unaudited	Unaudited	Unaudited
1	Total Income from Operations	1,131.74	1,012.36	2,043.28
2	Profit before Interest, Depreciation & Taxes (EBITDA)	242.50	183.84	422.13
3	Net Profit/(Loss) for the Period (before Tax and Exceptional Items)	133.95	76.66	205.94
4	Net Profit/(Loss) for the Period before Tax (after Exceptional Items)	133.93	76.65	205.92
5	Net Profit/(Loss) for the Period after Tax (after Exceptional Items)	92.93	49.72	143.56
6	Total Comprehensive Income for the Period [Comprising Profit/(Loss) for the Period (after tax) and Other Comprehensive Income (after tax)]	89.75	48.77	138.86
7	Equity Share Capital	58.85	58.85	58.85
8	Other Equity excluding Revaluation Reserve as shown in Audited Balance Sheet as of 31 st March, 2020			1,628.09
9	Earnings Per Share (of ₹ 5/- each)			
	Basic :	7.61	4.14	11.77
	Diluted :	7.61	4.14	11.77

Notes:
1 The above results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on 4th November, 2020.
2 Standalone Financial Information of the Company, pursuant to Regulation 47(1)(b) of SEBI (LODR) :

₹ in Crores

Particulars	Quarter ended		
	30.09.2020	30.09.2019	30.09.2020
	Unaudited	Unaudited	Unaudited
Turnover	1063.10	942.25	1896.42
Operating Profit (EBITDA)	205.05	155.42	356.56
Profit before Tax (before Exceptional Items)	117.61	72.75	182.91
Profit before Tax (after Exceptional Items)	117.61	72.75	182.91
Profit after Tax	80.58	45.91	125.00

3 The above is an extract of the detailed format of Unaudited Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the websites of Stock Exchanges at www.bseindia.com and www.nseindia.com and also on Company's website at www.jklakshmicement.com.

Vinita Singhania
(Vice Chairman & Managing Director)

Place: New Delhi
Date: 04th November, 2020

ADMIN OFFICE: NEHRU HOUSE, 4, BAHADUR SHAH ZAFAR MARG, NEW DELHI - 110002
REGD. OFFICE : JAYKAYPURAM - 307019, DIST. SIROHI, RAJASTHAN
WEBSITE : WWW.JKLAKSHMICEMENT.COM | E-mail : jklc.investors@jklc.com | Fax No. 91-011-23722251 | CIN : L74999RJ1938PLC019511

